

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, JUNE 26, 1903.

NOTICE UNDER THE WASTE LANDS ORDINANCES, 1897, 1899, AND 1900.

TAKE notice, that unless within three months from the 12th day of June, 1903, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, make claim in person or in writing to the said lands or any of them or to some interest therein to the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900," at his office at Galle:

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER,
Special Officer.

Description of Lands referred to.

The following lots situated in the village of Kontahela in the Mahapalata korale of the Udukinda division, in the Province of Uva, as described in the annexed certified tracings:—

T

Preliminary plan 76.

Extent.

on sheet M¹² 34-42, and bounded as follows : on the north by a Gansabhawa path, Wetala wepatana belonging to Crown ; on the east by a footpath, Wetala wepatana belonging to Crown, a footpath, Wetala wepatana belonging to Crown ; on the south by the Kudaoya, Kilalupotekumbura belonging to P. B. Alawatugoda Ratemahatmaya and others, the Kuda-oya ; on the west by a water-course, Puwagahakumburuyaya belonging to P. B. Alawatugoda Ratemahatmaya and others, a water-course. Puwagahakumburuvaya belonging to ditto, a water-course. Wetala wepatana belonging to Crown.

වැඩි 1903 ක්වීදුනී මය 12 වෙනි දක පටන තුළම්සයන් ඇතුළත නැංවා මෙහි පහත දැක්වන ඉඩම් වලුව ගොංගොංස් ඉන් එකකට ගොංගොංස් වැඩිගණනාව ගම් අධිකව, සිකම්ප්‍රස් නිබෙන යම් අයෙන් අයෙනම් එම අය රැසින් මුද්‍රිත සම්බන්ධ වැඩි 1897, 1899 සහ 1900 අඟුරුණුවලු 28 වෙනි වගන්තියේ ප්‍රකාරගත පත්‍රය භූලුව වියේ මහත්මියාරයාන්හාන්සේගේ ගාලුලේ කන්යෝරුවේදී උන්හාන්සේගේ ඉදිරිපිටවට ඇතින් පෙනිසුව හෝ ලියවිල්ලකින් එක් ඉඩම්වලුව ගොංගොංස් එට ඇතුළම් කොටසකට කිසි අධිකව, සිජිව්ව ගොංගොංහාන්, එක් වියේ මහත්මියාරයාන්හාන්සේගේට ඉහනකි අඟුරුණුවලින් ලැබේ නිබෙන බලවලු ප්‍රකාරගත, අධිකව, සිකම් ගොංගොංස් එක් ඉඩම් එක්සේ එක්සේ අධිකව, සිකම්ප්‍රස් ගොංගොංරුදු සුම ඉඩම් රාජ්‍යන්හාකු ඉඩම් කැරියට උන්හාන්සේගේ අත්සන ඇති ලියවිල්ලකින් උන්හාන්සේ එක්සේ ප්‍රකාරගත බව මෙයින් දෙපාත්‍රය යුතුයි.

ඩේ. එස්. ප්‍රේසර්,
පියෙක් මහත්මියාචාර්ය: හැන්නාන්ස්සේය.

କୁଳିତାଳ ନେମାରକ୍ଷା.

I.

M_{34-42}^{12} සිංහම්පනුයට අඩංගුව :—

ഉൾ കീഴ്ക്കമ 76.

విభిన్నాలు.

கிடைக்கும் பொருள்	ஒத்துப்படி	நிலை	நிலை
வினாக்கள்	ஒத்துப்படி	நிலை	நிலை

මිටමාසිම්—දැඩුර ගම්පහාපාරක්ද, රුපසන්තක වැනැලුවේපතනය; තැබෙනුදුරට අයිඛ, රක්ද, රුපසන්තක වැනැලුවේපතනයද, අඩිපාරක්ද, රුපසන්තක වැනැලුවේපතනයද; දකුණට කුඩා, ඔයද, පී. ඩී. අලුවුනිගාචි රැවේමකන්මය, සහ තවත් අයට අයිඛ උලාලුපෑපත්‍රකුමුරද, කුඩා ඔයද; බස්නාඉරට ව්‍යුරුප්ත්‍රකුමුරද, පී. ඩී. අලුවුනිගාචි රැවේමකන්මය, සහ තවත් අයට අයිඛ ප්‍රව්‍යකානු කුමුරුදායායද, වනුරබස්නාඉරද, එම අයට අයිඛ ප්‍රව්‍යකානු කුමුරුදායායද, වනුරබස්නාඉරද, රුපසන්තක වැනැලුවේපතනයද.

இவ்வீதியில் தேதியாகி 1903 ம் மூத்து ஆண்டு 12 ந் தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள்ளாக இதன கீழ் வீவரித்திருக்கும் காணிகளை அல்லது அக்காணிகளை வைத்தையும் குறித்து சரித்துப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 28 ம் பிரிவினபடி பாளான காணிகளின் சட்டங்களின் 1897, 1899, 1900 ம் வருஷங்களில் ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் முன்பாக காலி அவரது கந்தோரில் முகமுகமாய் அல்லது எழுத்து மூலமாய் தெரிப்பட்டு மேற்படி காணிகளை அல்லது அவற்றை வைத்தையும் குறித்த யாதும் உர்க்கம் அல்லது உடந்தை காண்பியாதிருந்தால், மேற்கொல்லிய குறித்த உத்தியோகஸ்தராக தமிழ்ச் சொல்லப்பட்ட கட்டளைச்சட்டங்களினால் தனக்குக் கொடுத்திருக்கும் தந்துவங்களைக்கொண்டு தன் கையொப்பவிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித்தைப் பேசுப்பட்டவர்கள் வெளிப்பாவில் முடிக்கிறிய ஆதனமென்று வெளியரசுக்கப்படுத்துவார்.

ஜே. ஜி. பெரேஸ்,
குறிப்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காணிகளின் வீவரம்.


ஊவா மாகாணத்தின் உடுக்கித்தை பகுதியில் மக்கப்பலாத்தைக் கோரணயைச் சேர்ந்த கொன்ததறைகை என்றும் கிராமத்திலுள்ள இதன் கீழ் சொல்லப்பட்டு காணித்துவுண்டுகள், அஃதாவது இத்தோட்ஜைத்துக் குறிக்கப்பட்டு உறுதிப் படுத்திய டாப்புகளில் வீவரிக்கப்பட்டிருக்கின்றன :—

I.

M₃₄₋₄₂¹² ம் அளவுக்கடதாசியில்,
பிரதமபடம் இலக்கம் 76.

துண். ①.	காணியின் பெயர்.	வீசாலம்.
8 ...	வருக்மினவத்தேகேண்யாய் 19 1 22

எல்லை, வடக்கு-கம்பைவ பாலை, அரசாட்சிக்குள் வேத்தலாவேப்பத்தன ; கிழக்கு-அடிபாலை ; அரசாட்சிக்குள் வேத்தலாவேப்பத்தன ; அடிபாலை, அரசாட்சிக்குள் வேத்தலாவேப்பத்தன ; தெற்கு-குடாஒயை, பி. பி. அல்வத்துகொட நட்டேமஹத்மயாவும் சிலபேர்களுக்குமுடைய நிலாகல்ப்பொத்தேகுமிழர, குடாஒயை ; மேற்கு-நீர்வாய்க்கால, பி. பி. அலவத்துகொட நட்டேமஹத்மயாவும் சிலபேர்களுக்குமுடைய புவக்காகும்புறயாய, நீர்வாய்க்கால, மேற்கொல்லியவர்களுடைய புவக்காகும்புறயாய, நீர்வாய்க்கால, அரசாட்சிக்குள் வேத்தலாவேப்பத்தன.



Scale of 8 Chains to an Inch.

Situation : Kontahella village in Mahapalata korale.

Preliminary plan 76.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
8 ...	Brahamanawattehenyaya 19 1 22

Sheet M₃₄₋₄₂¹²

Surveyor-General's Office,
Colombo, March 4, 1903.

1,553

P. D. WARREN,
Assistant Surveyor-General.

JL.

Preliminary plan 76.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
33	Gonnagahakumburehena	2 1 24

on sheet M₃₅₋₄₃¹², and bounded as follows: on the north by a water-course; on the east by the village limit of Ettalapitiya; on the south by an irrigation ella; on the west by Ettalagodapatana belonging to Crown.

M_{35-43}^{12} സിവീസ് മിഡ്ലൈൻ ഓഫീസ് :—

ଓଡ଼ିଆ ୫୩


விதிக்குறிப்பு.	ஒப்புமே நம்.	அ. ரூ. ப.
33	இனால்வருத்தங்களிலிருந்து	2 1 24

M_{35-43}^{12} ம் அளவுக்கீட்டாகிபல்,

பிரதமபட்டம் இலக்கிம் 76.

துணி.	காணிப்பின் பெயர்.	விசாலம்.
33 ...	கொன்னகாடுபுரேகேன	ஏ. டி. ப.

எவ்வுடன்கூடியதால் ; சிறுகிரு-எத்தலப்பிட்டியுடைய எல்லை ; தெற்கு-பாய்ச்சலேல் ; மேற்கு-ஆரசாட்டிக்குள்ள எத்திலகொடைப்பத்தன.



Scale of 8 Chains to an Inch.

Situation : Kontahela village in Mahapalata korale.

Preliminary plan 76.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
22	Gonnagahakumburehena
		2 1 24

**Surveyor-General's Office,
Colombo. March 4, 1903.**

P. D. WARREN,
Assistant Surveyor-General.

III.

Preliminary plan 76.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
36	Ettalagodapatana, Ettalagodahena	...	7	0 10

on sheet M₃₅₋₄₃¹², and bounded as follows : on the north by a footpath, an irrigation ela ; on the east by an irrigation ela on the south by the Ettalapitiva-ova, an ela ; on the west by the village limit of Diganetenna.

M₃₅₋₄₃¹² සිනියම්පතුව අඩංගුව :—

ඉල් සිනියම 76.

කිමිකටිය.

දුබමේ නම.

කිමිනරම.

අ. රු. ප.

36

...

ඇත්තලගොඩපතන, ඇත්තලගොඩ
සේන

...

...

7 0 10

මිට, මායිම—උතුරට අඩිපාරක්ද, වතුරගන්නා ඇලක්ද; තැගෙණුරට වතුරගන්නා ඇලක්ද;
දකුණට ඇත්තලපිටියේමයද, ඇලක්ද; බජනාඉරට දිගනේනැන්නේ ගමුමද.

M₃₅₋₄₃¹² ම් ප්‍රාව්‍යික්කාසිපිල,

ප්‍රතමපාම තික්කම 76.

විසාලම්.

ඩ. නා. ප.

නුණු.

කාණීපින පෙයර්.

36


...

එත්තලකොටපපත්තන, එත්තලකොටකොන ...

...

7 0 10

එල්ලි, බැත්කු-ඇඟපාත, පාය්ස්සල එල; කිහිකු-පාය්ස්සල්ල; තෙත්කු-එත්තලපිටියේනු, එල; මේ
රිකු-තිකොන්තේත්තුටෙය එල්ලි.



Scale of 8 Chains to an Inch.

Situation : Kontahela village in Mahapatata korale.

Preliminary plan 76.

Extent.

A. R. P.

Lot.

Name of Land.

36

Ettalagodapatana, Ettalagodahena

...

7 0 10

Sheet M₃₅₋₄₃¹²

Surveyor-General's Office,
Colombo, March 4, 1903.

P. D. WARREN,
Assistant Surveyor-General.